

புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் - டிசம்பர் 03

இந்தியாவில் பெருவிழா

திருப்பலி முன்னுரை

ஐந்து நூற்றாண்டுகளைக் கடந்தும் இம்மண்ணில் மக்கள் மனதிலும் நீங்காத நிறைவானவராய் கோலோச்சும் புனித சவேரியாரின் திருவிழாவிற்கு வருகை தந்திருக்கும் அன்புள்ளங்களை திருவிழா வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறோம். மன்னர் குடும்பத்தில் பிறந்து, எளிமையையும் இனிமையாய் அணிந்து, நற்செய்தியைச் சுமந்து நம் மண்ணில் பதம் பதித்த புனிதரைப் பெற்றுள்ள நாம் பெருமைப்பட வேண்டியவர்களே.

அறியாமை எனும் இருளை அகற்றி, கல்வி எனும் ஒளியை ஏற்றி மாக்களாக இருந்தவர்களை மக்களாக மாற்றி இறைப்பாதைக்கு அழைத்துச் சென்றவர் நம் புனிதர்.

இறந்து ஐநூறு ஆண்டுகளைக் கடந்தும், அழியா உடலும், மங்கா புகழும், குன்றா புதுமைகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் புனிதரின் அன்புப் பிள்ளைகளாகிய நாம், புனித சவேரியாரின் தாழ்ச்சியையும், தைரியத்தையும், இறை அன்பையும் பறைசாற்றுபவர்களாக வாழ்வோம்.

“ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்” என்றும் “தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்பு வைத்த நேர்மையின் தேவதாருகள்” என்றும் எசாயா இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். இவை அனைத்தையும் திரட்டினால் தோன்றுவது நமது புனிதர் சவேரியார் தான். இவரைப் பற்றியே எசாயா இறைவாக்கினர் முன்குறித்தது போன்றுள்ளது புனிதரின் வாழ்க்கை.

“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்கு கூறினார். உண்மையான சீடராக புனித

சவேரியார் பல இலட்சம் மைல்கள் நடந்து இயேசுவைப் பற்றிய நற்செய்தியை தனது நாவாலும் இயேசுவின் வல்லமையால் பல அற்புதங்களை தமது கரத்தாலும், அனைவரின் விசுவாசத்தை ஆழப்படுத்த அழியா உடலை ஆதாரமாகவும் இம்மண்ணிற்கு கொடுத்துள்ளார். அத்தகைய புனிதரின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் அவரின் வாழ்வைப் பிரதிபலிப்பவர்களாக வாழ வரம் கேட்டு இப்பலியில் மன்றாடுவோம்.

மன்றாட்டுக்கள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. “நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன” என்ற இறைவார்த்தைக்கேற்ப எம் திரு அவையை வழிநடத்தும் திரு அவைப் பணியாளர்கள் நற்செய்தி அறிவிக்கும் பணியில் தாகம் கொண்டு விண்ணரசின் பாதையில் தொடர்ந்து இறைமக்களை பயணிக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. “விண்ணரசு நெருங்கி வந்து விட்டது” எனப் பறைசாற்றிய எம் இறைவா! எம் பாரத நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் நேர்மையோடு ஆட்சி புரியவும், மக்களின் தேவைகளை அறிந்து, நாட்டையும் மக்களையும் சரியான வழியில் நடத்திச் செல்ல ஞானம் தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றவரே எம் இறைவா! கடல் கடந்து உம் நற்செய்திப் பணியை ஆற்ற வந்த எம் இந்திய நாட்டின் பாதுகாவலரான புனித சவேரியாரின் பணிக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். நாங்களும் நற்செய்தி அறிவிப்பில் தாகம் கொண்டு, இயன்ற மட்டும் நற்செய்தியை எங்கள் வாழ்வாக்க இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! புனித சவேரியாரின் அடிதொட்டு பயணித்துக் கொண்டிருக்கும் கல்விக் குழுமங்களையும் நிறுவனங்களையும் பணியாற்றும் அருட்தந்தையர்களையும் ஆசீர்வதியும். ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காக இவர்கள்

எடுத்துச் செய்யும் ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருந்து ஆற்றல் அளித்திட வரம் அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; +91 843 802 1938; www.arulvakku.com